

நல்லூருக்கும்

கி.இ.ப.வீரவநாதம்

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

நல்வாழ்வுக்கு வழி

முத்தமிழ்க் காவலரி, கலைமாமணி
கி. ஆ. பெ. விசுவநாதம்

பாரினியேயம்
184. பிராட்டீ-சென்றான்-கோடை

முதற் பதிப்பு: இனவரி, 1972
இரண்டாம் பதிப்பு: இனவரி, 1976
மூன்றாம் பதிப்பு: 1985
நான்காம் பதிப்பு: 1991

விலை : ரூ. 5-00

அச்சிட்டோர் :
மாருதி பிரஸ்,
178, பீட்டரிஸ் சாலை,
சென்னை-600 014.

முன்னூரை

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஓளவைப் பெருமாட்டி அருளிய முதுரை 30-ம், நல்வழி 40-ம், 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நன்னெறியில் 30-ம் ஆக 100 வென்பாக்களைப் பொறுக்கி எடுத்து, அதற்கு எளிய நடையில் கருத்துரையும் எழுதி, “நல்வாழ்வுக்கு வழி” என்ற பெயரில் இந் நாலைத் தமிழ் சூறும் நல்லுலகிற்கு வழங்குகிறேன்.

நல்வழி; நன்னெறி; முதுரை ஆகிய இம் மூன்று இலக்கி யங்களும் மிகச் சிறந்தவை. அரிய கருத்துக்களை, எளிய நடையில், தெளிய உரைப்பவை; மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டுபவை. நல்வழியில் நடந்து, நன்னெறியில் நின்று, முதுரை சூறிய இம் முதறிஞர்களைத் தமிழகம் ஒரு போதும் மறக்காது.

என் தந்தையார் என் ஏழாவது வயதில் எனக்கு அளித்த செல்வங்கள் இவை. நான்தோறும் ஒவ்வொரு வென்பா வாக மனப்பாட்டம் பண்ணியவை. இதிலுள்ள அரிய கருத்துக்கள் நாளடைவில் என் உள்ளத்தைக் கவர்ந்தன; நன்கு பயன்பட்டன. சுருக்கமாகக் கூறவேண்டுமானால், “இவை என் வாழ்வுக்கு வழிகாட்டின்” என்றே சூறி விடலாம்.

எனக்கு வழிகாட்டிய இவை இன்றுள்ள இளந்தலைமுறையினர்க்கும் வழிகாட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். கவிதையைச் சலவக்க முடியாதவர்களுக்கு அதன் கருத்தையும் எளிய நடையில் எழுதிச் சேர்த்து வழங்குகிறேன்.

வென்பாவும், உரைநடையும் நேருக்கு நேராக அமைந்திருப்பினும், அதன் உரைகள் நேருக்குநேராக அமையவில்லை. இக் காலத்திற்கேற்பச் சில விடப்பெற்றும், சில வருவிக்கப் பெற்றுமுள்ளன. இம் மாற்றங்கள் உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பெற்றவை. ஆதலேன், இதனை மன்னிக்குமாறும் புலவர் பெருமக்களை வேண்டிக் கொள்ளுகிறேன். தமிழக மக்கள் ஆதனைப் பயன்படுத்திப் பலன்டைவது நல்லது.

1-1-1972 }
தங்களன்பிற்குரிய,
திருச்சிராப்பள்ளி-8 } வி. ஆ. பெ. விசுவநாதம்

ஒருவனுக்கு நீ உதவி செய்தால், 'அதை அவன் எப்போது திருப்பிச் செய்வான்?' என எண்ணி ஏங்கியிராதே. அவன் மனிதன் ஆதவின் கட்டாயம் செய்து தீருவான். தென்னெ மரங்கூட தன் கால்வழியே உண்ட நீரைத் தலை வழியே தந்து உதவி விடுகிறது. (1)

நல்லவர்களில் ஒருவருக்கு உதவி செய்தாலும், அது கல்லில் எழுதி வைத்த எழுத்துப்போல என்றும் நிலைத்து நிற்கும். அல்லாத, நெஞ்சில் ஈரமற்ற மக்கள் பலருக்கு உதவி செய்தாலும், அது நீரில் எழுதிய எழுத்துப்போல அப்போதே அழிந்து மறைந்துவிடும். (2)

வறுமை வந்தபோது இன்பம் தூய்த்தற்குரிய இளமை வந்தெதிய்துமானால், அது கணவன் இல்லாத மங்கைக்கு அழகு வாய்த்ததுபோலத் துன்பத்தையே தரும். முதுமை வந்துற்றபோது இன்பம் தூய்த்தற்குரிய பொருள்கள் வந்தெதிய்துமானால், அது நாள்ளாத நாளில் பூத்த நன்மலர்களைப்போலப் பயனின்றி அழிந்து போய்விடும். (3)

நன்றாகக் காய்ச்சிய பாலில் நீரி வற்றிப்போனாலும் அதன் சுவை குன்றாததுபோல, நன்மக்களிடத்தில் உள்ள செல்வம் வற்றிப்போனாலும், அவர்களின் குணம் குன்றுவது இல்லை. தன்மையறியாத மக்களிடத்து எவ்வளவுதான் நட்புக்காட்டி வேண்டினும், அவர்கள் குணம் மாறி இரக்கம் காட்டுவதில்லை. தீயிட்டுக் கொளுத்தினாலும் கூடச் சங்குகளின் நிறம் மாறுவதில்லையல்லவா? (4)

உருவத்தால் பருத்து நீண்டு உயர்ந்த மரங்களைல்லாம் பருவகாலம் வந்தாலன்றிப் பழுத்துப் பயன் தருவதில்லை. அதுபோல, ஒருவன் எவ்வளவுதான் அடுத்தடுத்து முயன்றாலும், அவனது பணி முடியுங் காலத்தைத்தவிர, மற்றக் காலங்களில் கைகூடுவதில்லை. (5)

நன்றி ஒருவரிக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டார்—நின்று
தளரா வளர்தெங்கு தாருண்ட நீரைத்
தலையாலே தான்தருதலால். (1)

நல்லர் ஒருவரிக்குச் செய்த வுபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே—அல்லாத
ஈரயில்லா நெஞ்சத்தார்க் கீந்த வுபகாரம்
நீரமேல் எழுத்திற்கு நோ. (2)

இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னார் அளவில் இனியவும்—இன்னாத
நாளவ்லா நாள்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு. (3)

அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
நட்டாலும் நன்யபல்லார் நன்யபல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். (4)

அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகர்—தொடுத்த
உருவத்தால் நீண்ட வுயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. (5)

கருங்கல் தூண் தாங்க முடியாத சூழமயைத் தாங்க நேரிடுமானால், அது பிள்ளது உடைந்து போகுமேயல்லது தளர்ந்து வளைந்துகாட்டுவதில்லை. அதுபோல, தாங்க முடியாத மானக்கேடு ஒன்றைத் தாங்க நேரிடுமானால் தன்மையுடையோர் நெஞ்சம் பின்து உயிரை விடுவரே யச்சிப் பகைவரி முன்னே வணங்கிக் குனிவதில்லை. (6)

ஆம்பல் யலரி தாண் இருக்கின்ற நீரின் அளவே உயரும். அதுபோல, ஒருவனுடைய அறிவு, அவன் கற்ற நாவின் அளவே உயரும். ஒருவனுடைய செல்வம் அவன் செய்த முயற்சியின் அளவே அமையும். ஒருவனது குணம் அவனைச் சூழ்ந்துள்ள மக்களுக்குத் தக்கவாரே அமையும். (7)

நல்லவனாக வாழ்வதுதான் நல்லது என என்னிவிடாதே. நல்லவரிகளைக் காண்பதுகூட நல்லது. நல்லவர் களின் சொற்களைக் கேட்பதுகூட நல்லது. நல்லவரிகளோடு கூடி வாழ்வதும் நல்லது. இவை மட்டுமல்ல; நல்லவரிகளைப் பற்றிப் பிறரோடு பேசிக்கொண்டிருப்பதுங்கூட நல்லது. (8)

தீயவனாக வாழ்வது மட்டும் தீது என என்னிவிடாதே. தீயவரிகளைக் காண்பதுகூடத் தீது. தீயவரிகளோடு பேசுவது கூடத் தீது. தீயவரிகளோடு கூடி வாழ்வதும் தீது. இவை மட்டுமல்ல; தீயவரிகளைப்பற்றிப் பிறரோடு பேசிக்கொண்டிருப்பதுங்கூட தீமை தரும். (9)

உழவன் நெல் வளர்வதற்கு மட்டுமே நீரி இறைக்கிறான். ஆனால், அது புல் வளர்வதற்கும் பயன்பட்டு வருகிறது. அது போல, பொழுகின்ற மழையானது நல்லவரிகளின் வாழ்விற்கு மட்டும் பயன்படுவதில்லை; மற்றவரிகளின் வாழ்வுக்கும் அது பயன்பட்டு வருகிறது. (10)

உற்ற விடத்தில் உயிரிவழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ—கற்றாண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கிற
தளரிந்து வளையுமோ தான்.

(6)

நீரளவே யாகுமாம் நீராம்பல் தரன்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணிவு—மேலைத்
தவத்தளவே யாகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுமரங் குணம்.

(7)

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லாற் சொற் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றோ அவரே
முனங்கி யிருப்பதுவும் நன்று.

(8)

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவந்த
தீயார் சொற் கேட்பதுவும் தீதே—தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோ
முனங்கி யிருப்பதுவும் தீது.

(9)

நெல்லுக் கிறைத்தநீர் வரய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்—தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உள்ரேல் அவர்பொருட்
பெட்லார்க்கும் பெய்யும் மழை

(10)

முளைப்பது அரிசியே. ஆனாலும், அதைச் சுற்றியுள்ள உழி விலகிப் போய் விடுமானால், அரிசியானது தனித்து முளைப்பதில்லை. அதைப்போல், ஆற்றலுடைய வீரனா யினும் அவனைச் சுற்றியிருந்த கருவி, சார்பு. ஏவல் முதலியன விலகிப்போய் விடுமானால், அவனால் எதையும் செய்ய முடிவு தில்லை.

(11)

தாழும் பூ பெரியது. மகிழும் பூ சிறியது. எனினும், தாழை மடலுக்கு இருக்கும் மணத்தைவிட மகிழும் இதழுக்குள்ள மணம் அதிகம். ஆகவே, ஏவரையும் உருவத்தைக் கொண்டு மட்டும் கணிப்பது தவறாகும். ஏனெனில், கடல் மிகப் பெரியது. அதன் நீர் கழுவுவதற்கும்கூட உதவாது. ஊற்று மிகச் சிறியது, எனினும் அதன் நீர் அருந்துவதற்கும் ஏற்றதாக இருக்கும்.

(12)

அடர்ந்த காடுகளில் பெரிய கிளைகளைத் தாங்கி நிற்கின்ற மரங்கள் அவ்வளவு நல்ல மரங்கள் அல்ல. பலரீ கூடிய அவையில், கொடுத்த நூலைப் படிக்க முடியாமல் நிற்பவரிகளும், அவையின் குறிப்பை உணர முடியாமல் இருப்பவரிகளுமே நல்ல மரங்கள் ஆவரி.

(13)

மயிலானது தனது சிறகை விரித்து ஆடுவதைக் கண்ட வான்கோழியும் தன் சிறகை விரித்து ஆடத் தொடங்குவது நகைப்பிற்குரியது. அதுபோல, கற்றவர்கள் சில கவிகளுக்குப் பொருள் விரித்துக் கூறுவதைக் கண்ட மற்றவர்களும், கற்றவர் அவையில் பொருள் விரித்துக் கூறத் தொடங்குவது நகைப்பிற்குரியதே.

(14)

வேங்கைப் புலியின் நோயை நீக்கிய மருத்துவன் அப் புலியின் பசிக்கு அப்போதே உணவு ஆனானாம். அது போலப் பிறர் செய்த நன்றியை அறியும் ஆற்றலற்ற மக்களுக்குச் செய்த உதவி, செய்தவனுக்கே தீமையாக முடியும் அல்லது, கருங்கற் பாறைமீது போடப்பட்ட மன் பாண்டத் தைப் போல, அப்போதே அழிந்து போய்விடும்.

(15)

யண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் முளையாதாம்—கொண்டபே
ராற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல் (11)

மடல்பெரிது தரிமை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா—கடல்பெரிது
மல்ளீரும் ஆகா ததனருகே சிற்றூரல்
உண்ணீரும் ஆகி விடும். (12)

கவையாகிக் கெரம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்—சபை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவணன் மரம். (13)

கரின மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத்—தானுந்தன்
யோல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்வாதான் கற்ற கவி. (14)

வேங்கை வரிப்புவிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் காகார மானாற்பேரல்—பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த வைகாரம்
கல்வின்மேல் இட்ட கலம். (15)

நீரில் எத்தனையோ மீண்கள் ஓடிக்கொண்டிருந்தாலும், தனக்கு உற்ற மீண் வருகிறவரை, கொக்கானது ஆடாமல் அசையாமல் காத்திருக்கும். அதுபோலவே, அடக்கமுடைய அறிஞர்களும் இருப்பர். அவர்களை அறிவற்றவர் என எண்ணி வெல்லுவதற்கு நினைப்பது பெரிதும் தவறாக முடியும்.

(16)

குளத்தில் நீர் நிறைந்தபோது வந்திருந்தும், வற்றிய போது பறத்தோடியும் விடுகின்ற பறவைகளைப் போல, செல்வம் நிறைந்தபோது வந்திருந்தும், வறுமை வந்தபோது விலகியும் போய்விடுகின்ற மக்கள் ஒருபோதும் உறவினராகார். அதே குளத்திலுள்ள கொட்டி, ஆம்பஸ், நெய்தல் கொடிகள் நீர் நிறைந்தபோதும், வற்றியபோதும் குளத்திலேயே கிடந்து உழல்வதுபோல, ஏக்காலத்தும் ஓட்டியிருப்பவரே சிறந்த உறவினராவர்.

(17)

பொன்னால் செய்த குடம் உடைவதில்லை. உடைந்தாலும் அது என்றும் பொன்னாகவே இருக்கும். அதுபோல, நன்மக்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டாலும் அவர்களின் சிறப்புக் குறையாது. ஒழுக்கம் தவறிய கீழ்மக்கள், கெட்டுப் போனால் அவர்கள் எதற்குப் பயன்படுவர்? ஆம், மண்ணாற் செய்த குடம் உடைந்து போனால் அது எதற்கு பயன்படப் போகிறது?

(18)

ஒரு படியை ஆழமான கடல் நீரில் அமுக்கி முகந்தாலும் அது நான்கு படி தண்ணீரை முகந்து கொள்ளாது. அதுபோல நிறைந்த செல்வமும், உயர்ந்த தலைவனும் ஒருத்திக்கு அமைந்திருந்தாலும், அவளது அறிவிற்கும் செயலுக்கும் மீறியபெயனை அவளால் ஒருபோதும் அடைந்து விட முடியாது.

(19)

'உடன் பிறந்தார், சுற்றத்தார்' என எண்ணி அவர்களையே நம்பி இருந்துவிடாதே, நோய்க்கட நம் உடன் பிறந்தே நம்மைக் கொன்று விடுகிறது. நம் உடன் பிறவாமல் காடுகளிலும், மலைகளிலும் பிறந்துள்ள மருந்துச் செடிகள் நம் பின்னையத் தீர்ப்பதுபோல, நமக்கு உதவி செய்யும் மக்கள் அயலாரிலும் பலர் இருக்கின்றனர்.

(20)

அடக்கம் உடையார் அறிவிலிரேன் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா—மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வரடி யிருக்குமாம் கொக்கு. (16)

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உவல்லர்—அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு. (17)

சீரியர் கெட்டாலும் சீரியர் மற்
றல்லாதார் கெட்டாலங் கென்னாவர்?—சீரிய
பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும்;
என்னாகும்
மன்னின் குடமுடைந்தக் கால். (18)

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடனீர்
நாழி முகவாது நானாழி—தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன். (19)

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி—உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பினிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு. (20)

நற்கண் நற்செயல்களுடைய மனைவி வீட்டிலிருந்தால் அவ் வீட்டில் இல்லாத பொருள்கள் ஏதுமில்லை; எல்லாச் செல்வங்களும் இருப்பதாகவே கருதலாம். கடுஞ்சொற் களைச் சிடுசிடுப்பாகப் பேசிப் போராடுகிற மனைவியாக இருப்பானேயானால், அவளினுக்கும் வீட்டுக்கு “வீடு” என்ற பெயரிராது; ‘புவி தங்கியிருக்கும் புதர்’ என்றே ஆகிவிடும்.

(21)

‘மட்நெஞ்சமே! நீ நினைத்தபடியெல்லாம் நடந்துவிடும்’ என எண்ணி இறுமாந்திராதே! கற்பகத் தருவைச் சாரிந்த வரிகளும் பயன் பெறாமல் திரும்புவதுண்டு. அது அவரவர் முன்னே செய்த செயலின் விளைவாகவே வந்து முடியும் (22)

கருங்கல் பிளவுபட்டுப் போனால். அது எவ்வகையிலும் திரும்ப ஒன்றுபடுவதில்லை. அதுபோலக் கயவர்களின் நட்பு பிளவுபடுமானால் அவர்கள் எவ்வகையிலும் திரும்ப ஒன்று படுவதில்லை, பொள்கட்டி பிளவுபட்டுவிட்டால் அது திரும்ப ஒன்றுபடுவதுபோல, நன்மக்களது நட்பு எப்போதாவது பிளவுபட்டாலும். திரும்ப ஒன்று சேரிந்து விடும். அவர்களது கோபமும் நீரில் உண்டான வடுப்போல உடனே மாறிவிடும். (23)

சிறந்த தாமரை மலருள்ள ‘குளத்தையே அழகிய அன்னம் விரும்பிச் சென்றடைகிறது. அதுபோல, கற்றறிந்த பெரியோர்களைக் கற்றறிந்த அந்நுரீகளே விரும்பிக் கேரவர். கல்வியறிவற்ற கீழ்மக்களை அத்தகைய கீழ்மக்களே சென்றடைவர். ஆம், கழுகும் காகமும் பின்த்தை யும் சுடுகாட்டையும் தானேன சென்றடைகின்றன. (24)

தன்னிடத்தில் நஞ்ச இருப்பதை அறிந்தே நாகப்பாம்பு மறைந்து வாழ்கிறது. நஞ்சில்லாத நீரிப்பாம்போ அச்ச மின்றி நீரில் வெளிப்படையாக வாழ்கிறது. அதுபோல மனத்தில் வஞ்சமுள்ள மக்கள் மறைந்து வாழ்வர். வஞ்ச மின்லா மக்கள் எவருக்கும் அஞ்சாமல், மறையாமல் வெளிப் படையாகயே வாழ்ந்து வருவர். (25)

இல்லார் எகத்திருக்க இல்லாத தொன் றில்லை
இல்லார்னும் இல்லாளே யாமாயின் — இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். (21)

எழுதியவா றர்மென் றிராமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்—கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தேரார்க்குக் காஞ்சிரங்காய்
ஏந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை. (22)

கற்பிளவேர டெரப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவேர டெரப்பாரும் போல்வரே—
விற்பிடித்து
நீரிகிழிய எய்த வடுப்போல மாறுமே
சிரொழுகு சான்றோர் சினம். (23)

நற்றா மறைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்
காற்றாறைக் கற் றாரே காமுறுவர்—கற் றிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உக்கும் பினம். (24)

நஞ்சடைமை தான் றிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு—நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். (25)

நாடாஞ்சும் மன்னனையும், நன்கு கற்றறிந்த புலவனையும் சீர்தூக்கிப் பாரித்தால், மன்னனைவிட புலவனே அதிக சிறப்புடையவனாகத் தோன்றுகிறான். ஆம், மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு; கற்றோர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு. (26)

கல்வியறிவற்ற மக்களுக்குக் கற்றறிந்தோரின் சொற்கள் எமனைப் போலத் துண்புறுத்தும். அறத்தின் வழியே நடக்க விரும்பாத மக்களுக்கு அறமே எமனாகத் தோன்றும். வாழை மரத்திற்கு அது ஈன்ற வாழைக்குலையே எமனாக முடியும். குடும்பத்திற்கு இசைய நடந்தோழுக விரும்பாத பெண் அவ்வீட்டிற்கே எமனாக வந்து முடிவாள். (27)

சந்தனக் கட்டையானது அரைத்து அரைத்துத் தேய்ந்து போனாலும், அதன் மனம் சிறிதும் குறைவு படாது. அது போல, உயர்ந்து சிறந்து வாழ்ந்த பெருங்குடி மக்கள் ஒருக்கால் கெட்டுப் போனாலும், அவர்களிடத்திலுள்ள செலவும் குறையுமே தவிர, அவர்களின் மனம் குறைவு தில்லை. (28)

அளவுகடந்த சுற்றுத்தினரும், உயர்ந்த குலமும், சிறந்த தோற்றமும், பிற நலன்களும், செல்வம் வந்து சேரும்போது தானே வந்து சேரிந்துவிடும். அது பிரிந்து போகும்போது அவை அனைத்தும் தானாகவே ஒழிந்துபோய்விடும். (29)

செழித்து வளர்ந்த மரமானது, தன்னை வெட்டி வீழ்த்துகின்ற மனிதனுக்கு, அது தரையில் வீழும்வரை குளிர்நிழலைத் தந்து அவன் களைப்பைப் போக்கும். அது போல, சிறந்த அறிஞர்கள் தமக்கு தீமை செய்து வருபவர்க்குத் தாம் சாகும்வரை நன்மைகளையே செய்து மடிவர் (30)

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னவின் கற்றோன்சிறப்புடையன்—மன்னனுக்குத்
தன்றேசம் அல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றவிட மெல்லாஞ் சிறப்பு. (26)

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தேரர் சொற்
கூற்றம்
அல்லாத மாந்தர்க் கறங்கற்றம்—மெல்லிய
வாழைக்குத் தானீன்ற காய்கற்றம் கூற்றமே
இல்லிற் கிஶைந்தொழுகாப் பெண். (27)

சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா தாதலால்—தந்தம்
தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர் கெட்டால்
மனஞ்சிறிய ராவரோ மற்று. (28)

மருவினிய சுற்றமும் வான்யோருஞும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம்—திருமடந்தை
ஆம்போ தவளோடும் ஆகும் அவள்பிரிந்து
போம்போ தவளோடும் போம். (29)

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையுங் காப்பர் அறிவுடையோர்—மாந்தர்
குறைக்குந் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்மீர் மரம். (30)

முன் நாட்களில் செய்த நற்செயல்கள், தீச்செயல்களின் விளைவே, இந்நாளிலும், பின்நாளிலும் முஸ்வந்து நிற்கும். நல்லினை செய்தற்குரியது. தீவினை நீக்குதற்குரியது. எண்ணிப் பாரிக்கும்பொழுது, எல்லா சமயத்தினருடைய முடிவும் இதுவாகவே இருந்துவரும். ஆகவே, தீதை ஒழி; நன்மையைச் செய்! (31)

இப் பரந்த உலகில், ஆராய்ந்து பாரிக்கும்பொழுது சாதி இரண்டொழிய வேறில்லையென நன்கு தெரிகிறது. நீதி வழுவாத நெறிமுறையில் நின்று, பிறருக்கும் வழங்கி வாழ்பவன் மேற்குலத்தான் எனவும், அவ்வாறு வாழாதவன் கீழ்க்குலத்தான் எனவும் ஆகின்றனர். அற நூல்கள் அனைத்தும் இதையே கூறுகின்றன. (32)

இந்த உடம்பானது துன்பங்களைப் போட்டு நிரப்பி வைக்கும் பை போன்றது. நிலையில்லாத இவ்வடம்மை நிலையானது என எண்ணி ஏமாந்துவிடாமல், நல்ல வழியில் விரைந்து நடந்து, நல்ல நெறியில் உயர்ந்து நில்லுங்கள். அவ்விதம் செய்தால், நல்லறிஞரிகளைச் சேர்ந்து வாழும் நற்பேறு உங்கட்குக் கிடைக்கும். (33)

எதற்கும் உற்ற காலம் வந்தபோதல்லாமல், எவரும் எதையும் எண்ணி முடிக்க இயலாது. கண்ணற்ற ஒருவன் கைத்தடியை மாமரத்தின்மீது வீசியதும் மாங்காய் உதிர்வது போல, ஆங்காலம் வந்துவிட்டால் அ ன த் து ம் அப்பொழுதே முடிந்துவிடும். (34)

வரத் தகாதவைகளை வருந்தி அழைத்தாலும் வாராது. வருபவைகளைப் ‘போ’ என்று சொன்னாலும் போய்விடாது. இதனை உணர்ந்து கொள்ளாமல் ஏங்கியிருந்து, நெஞ்சத் தைப் புண்ணாக்கிக்கொண்டு, வருந்தி வருந்தி வாழ்வதே மத்களின் தொழிலாக இருந்து வருகிறது. (35)

புண்ணியமாம் பாவம்போம் போன்றாள்செய்தவவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள்—
எண்ணுங்கால்
சுதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லும்
தீதொழிய நன்மை செயல். (31)

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறி முறையின்—மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி. (32)

இடும்பைக் கிடும்பை யியலுடம்பி தன்றே
இடும் பொய்யை மெய்யென் றிராதே—இடுங்கடுகு
உண்டாகின் உண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. (33)

எண்ணி ஒரு கருமம் யாரிக்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால்—
கண்ணில்லான்
மாங்காய் விழுவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவச்க்கு. (34)

வருந்திய யழைத்தர்லும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றால் போகா—
இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தாரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். (35)

ஒருவன் கடல் கடந்து பொருள்கேதி வந்து நல்லோழுவு வாழுவதைக் கண்ட மற்றொருவன் தானும் அத்தகைய வாழுவு வாழுவிரும்பி அதற்குரிய வழிகளில், வேண்டிய முயற்சிகளைச் செய்யாமல், தானும் கடல் கடந்து ஒடுத் திரும்பி வருவதால் மட்டும்என்ன யன்றெற்பட்டுவிடும்? இது நன்மக்களின் நகைப்பிற்குரிய செயலாகவே முடியும்.

(36)

எந்த வகையில், என்னிப் பார்த்தாலும், இவ்வுடல் பொல்லாக புழுக்கள் நிறைந்ததாகவே தோன்றுகிறது. அறிஞர்கள் இதனை நன்கு அறிந்திருப்பர். ஆகவே, அவர்கள் தாமரை இலையிலுள்ள தண்ணீரைப்போல இவ்வுடலில் ஒட்டியும், ஒட்டாமலும் வாழ்வாரேயன்றி, இவ்வுடலைச் சிறப்பித்து எவரிடமும் பேசுவதில்லை. (37)

பொருள் சேர்ப்பதற்காகச் செய்யும் முயற்சிகள் என்னிற்றன. ஆயீனும், அவை நல்வழியில் செயல் திறனோடு செய்தாலன்றிக் கைக்கடாது. என்றாலும், பொருளைத் தேடுவதைவிட மரியாதையை முயன்று தேட்டுவது நல்லது. ஏனெனில், பொருள் நிலையில்லாதது; மரியாதையோ நிலைத்து நிற்பது. (38)

நீர் நிரம்பி வழியும் ஆறு வற்றிப்போய், அதன் மணல் அடிசுடுகின்ற போதும், அது ஊற்றுப் பெருக்கால் உலக மக்களுக்கு நீரை வழங்கிவரும். அது மோல, உயர்நிதி மக்கள் தம் செல்வம் வற்றி, வறுமை வந்த காலத்தும், ஏற்பவர்க்கு இல்லையென்னாமல் இயன்றவரை எதுவும் வழங்கி மகிழ்வர். (39)

இறந்து போன மக்களை என்னி ஆண்டு ஆண்டு தோறும் அமுதமுது புரண்டு வருந்தினாலும், மாண்டார் ஒரு போதும் திரும்ப வருவதில்லை. நமக்கும் சிலநாட்களில் அதே நிலைதான் ஏற்படும். ஆகவே, இவ்வுண்மையை உள்ளத்தே என்னி, நல்வழியில் நடந்து, நல்லவைகளைச் செய்து, நன்மக்களுக்கு வழங்கி, உண்டு கவலையற்று வர்த்துவதே நலமாகும். (40)

உள்ள தொழிய ஒருவர்க் கொருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில்—வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறி ணாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு. (36)

எல்லாப் படியாலும் என்னினரல் இவ்வெடம்பு
பொல்லாப் புழுமலிநோய்புன் குரம்பை—நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமனீர் போல்
பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. (37)

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும்
ஊழு
கூட்டும் படியன்றிக் கூடாவாம்—தேட்டும்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். (38)

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமல்வா
ரூற்றுப் பெருக்கால் உலகூட்டும்—ஏற் றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்த்தார் ஆணாலும்
இல்லையென மாட்டார் இசைந்து. (39)

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மரின்டார் வருவரோ மாநிலத்தீர்—வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும். (40)

துன்பம் மிகுந்த வயிறே! உன்னோடு வாழ இனி என்னால் முடியாது. ஒருநாள் உணவை விட்டு இரு என்றால் இருப்பதில்லை. இரண்டு நாள் உணவை ஏற்றுக்கொள் என்றால் அதையும் ஏற்றுக் கொள்வதில்லை. நான் உனக்காகப் படுகின்ற துன்பத்தையும் நீ ஒரு நாளும் அறிந்து கொள்வதில்லை. உன்னோடு வாழ்வதே தொல்லையாக இருக்கிறது. நான் என்ன செய்ய? (41)

ஆற்றங்கரையில் செழித்து வளர்ந்து நிற்கும் நீண்ட மரமும், அரசர் அறியச் சிறந்து வாழ்கின்ற வாழ்வும் ஒரு காலத்தில் வீழ்ச்சியுற்றுவிடும். உழுது உண்டு வாழும் வாழ்வே ஒருநாளும் வீழ்ச்சியுறாத வாழ்வாகும். அதற்கு ஒப்பான், பழுதற்ற தொழில் வேறு எதுவும் இல்லை. (42)

நல்வழியில் நடந்து நல்வாழ்வு வாழ விரும்புகிறவர்களைத் தடுப்பவர்களும், இறக்க விரும்புபவர்களைச் சாகாமல் தடுப்பவர்களும், இரந்துண்டு வாழ விரும்பிச் செல்பவர்களைத் தடுப்பவர்களும், இவ்வுலகில் உண்மையாகவே எவருமில்லை. (43)

பிறரிடம் சென்று இச்சகமாகப் பேசி பொருள்பெற்று வாழ்கின்ற வாழ்வானது, இரந்துண்ணும் வாழ்வைவிட இழிந்த வாழ்வு ஆகும். வயிறு வளர்ப்பதற்காக என்று இத்தகைய இழிந்த வாழ்வு வாழ்வதைவிட, மானமழியாமல் உயிரைவிட்டு விடுதல் மிகவும் சிறந்ததாகும். (44)

இறைவனை நினைந்து தவறு செய்யாமல் வாழ்ந்து வருபவர்களையும், ஒருக்கால் தவறு நேர்ந்துவிட்டாலும் அதற்காக வருந்திக் கண்ணிருக்குத்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு வாழ்பவர்களையும், தீவினை ஒன்றும் செய்யாது. இதுவன்றித் தவறுகளைச் செய்துகொண்டே இருப்பவர்களின் வாழ்வை அத் தீச்செயல்களே கட்டு அழித்து விடும். (45)

ஒருநாள் உணவை ஒழியினால் ஒழியாய்
இரு நாளுக் கேலென்றால் ஏலாய்—ஒருநாளும்
என்னோயறியாய் இடும்பைகூர் என் வயிரே
உண்ணோடு வாழ்தல் அரிது.

(41)

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற் றிருந்த வாழ்வும் விழுமன்றே—ஏற்றம்
உழுதுண்டு வரம்வதற் கொப்பில்லை கண்டூர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.

(42)

ஆவாரை யாரே அழிப்பார் அதுவன் றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்—ஓவாமல்
ஜயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்.

(43)

பிச்சைக்கு முத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைப்பல சொல்லி இழத்துண்கை—சீசீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியா
துயிர் விடுகை சால உறும்

(44)

சிவாய நமன்று சிந்தித் திருப்போர்க்
கபாயம் ஒருநாளும் இவ்வலை—உயரயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

(45)

தண்ணீரானது நில நலத்தினாற் சிறப்பை அடையும். தக்க செல்வம் படைத்தவர் ஈகைக் குணத்தினாற் சிறப்பை அடைவர். கண்களைப் பெற்றவர்கள் கருணை காட்டுவதால் சிறப்படைவர். பெண் மக்கள் சுற்பழியாத் தன்மையால் பெருஞ் சிறப்பை அடைவர். (46)

கோம்பியிருக்கும் ஒருவன் தனக்குச் செல்வம் வந்து சேரவில்லை எனத் தெய்வத்தை நொந்துகொள்வதாற் பயனெண்ண. அரிசியிட்ட பானைதான் பொங்கும். வெறும் பானை பொங்குவதில்லை. அதுபோல, நேரான வழியில் சரியாக உழைக்கின்ற இடைவிடா முயற்சியே செல்வம் சேர்ப்பதற்குரிய நல்வழியாகும். (47)

உற்றாரும், உறவினரும், பெற்றாரும். பிறந்தோரும் காலில் விழுந்து வணங்கி வேண்டினும், கீழ்மக்கள் தம் மிடம் உள்ள செல்வத்துள் சிறிதும் வழங்கமாட்டார். கரும் பானது தன்னைக் கசக்கிப் பிழிகின்ற மக்களுக்கே சாரு-வழங்குவதுபோல, கீழ்மக்களும் தம்மை அடித்துத் துன்புறுத் தும் மக்களுக்கே விரைந்து வழங்குவர். (48)

அடிமைத் தொழில் புரிந்தும், இரந்து பொருள் பெற்றும், கடல் கடந்து சென்றும், கீழ்மக்களை மேன்மக்கள் எனக் கூறியும், பிறரைக் கவிபாடிப் புகழ்ந்தும் வாழ்வது மட்டுமல்ல, பெரும்பதவிகளைப் பெற்றும், பெருஞ் செல்வங்களைப் பெற்றும் வாழ்வதுகூட, எண்ணிப் பார்த்தால், யாவும் பாழுடம்பின் பசியைப் போக்குதற்கென்றே முடியும். (49)

விலைமாதரிகளின் துணைகொண்டு நல்வாழ்வு வாழுவிரும்புவது, அம்மிக் கல்லின் துணைகொண்டு ஆற்று வெள்ளத்தைக் கடக்க முயற்சிப்பது போன்றாகும். அது எப்போதும் நன்மை தராது; இப்போதும் செல்வத்தைத் தொலைத்து வறுமையையும், பினியையும் கொடுத்துத் துன்புறுத்தும். இல்லாரே என்றென்றும் நல்லாள் என ஆவர். (50)

தண்ணீர் நிலுநலுத்தால் தக்கோர் குணங்கொடை
யால்
கண்ணீர்மை மாறாக கருணையால்—பெண்ணீர்மை
கற்பழியா வாற் றால் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம்என்றே அறிவு (46)

செய்தி வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமேர் இருநிதியம்—வையத்
தறும்பாவம் என்னவறிந் தன் றிடார்க் கின்று
வெறும் பானை போங்குமோ மேல். (47)

பெற்றார் பிறந்தார் பெருந்தார் பேருவகில் உ
உற்றார் உகந்தார் என வேண்டார்—மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணம் கொடுத்தாலுந் தாம். (48)

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்
கடாந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்—
போவிப்பம்
பாழின் உடம்பை வயிற் றின் கொடுமூயால்
நாழி யரிசிக்கே நாம். (49)

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம்—
இம்மை
மருமைக்கும் நன்றன்று மாநிதியம் ஷோக்கிட
வெறுமைக்கும் வித்தாய் விடுமி (50)

நீரும், நிழலும், மணையும், செல்வமும், சிரும், சிறப்பும், பேரும், புகழும் பெற்று வாழ்கின்ற பெருவாழ்வு வேண்டு மாணால், அவை யீக எளிதாகப் பெறலாம். அதற்குக் கூட செய்ய வேண்டியதெல்லாம் நல்லதை என்னுவடே. வஞ்ச மற்ற நெஞ்சமே வாழ வழிவகுக்கும் தன்மையுடையது. (51)

பாடுபட்டுத் தேடிய பணத்தைத் தானும் உண்ணாமல், பிறருக்கும் வழங்காமல், பூமியில் புதைத்து வைக்கின்ற மக்கள் மிகக் கெட்டவர்கள். அவர் உயிர்நீத்த பிறகு, அச் செல்வத்தை எவர் அனுபவிப்பார்? எனப் பிறரறியாமல் புதைத்து வைக்கும் பாவிகள் எண்ணிப் பார்ப்பதில்லை. (52)

வழக்குத் தீர்க்கும் மன்றத்திலிருந்துகொண்டு உண்மையை மறைத்துக் கூறுவோர், ஒருதலைச் சாரிபாகச் சான்று கூறுவோர், ஒருதலைச் சாரிபாக முடிவு கூறுவோர் ஆகிய இவர்களின் இல்லங்கள் குட்டிச் சுவராகி, ஏருக்கஞ் செடி முளைத்து, பாம்புகளும் வந்துடைந்து, பாழ்பட்டுப் போவதுடன், வாழ்வும் அழிந்துவிடும். (53)

ஆறில்லாத ஊரும், நீரில்லாத கிணறும், நெய்யில்லாத உணவும், உடன் பிறப்பில்லாத உடம்பும், மனைவியில்லாத வீடும், அறிவில்லாத செயலும், முறையே அழகின்றி, சிறப்பின்றி, சுவையின்றி, பயனின்றி, ஓளியின்றி, நலமின்றிப் பாழ்பட்டு அழியும். (54)

ஒருவன், தனக்கு வருகின்ற வருவாயையிட அதிகமாகச் செலவுகளைச் செய்தால், அவன் செல்லுமிடமெல்லாம் பெருமை அழிந்து, அறிவுகெட்டு, நல்லவர்களாலும் பொலி லாதவணாகக் கருதப்பட்டு, பின் திருடனாகவும், தீயவணாக வும்கடக் காட்சியளிக்க நேரிட்டுவிடும். (55)

நீரும் நிழலும் நிலம் பொதியு நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்—ஊரும்
வருந்திருவும் வர்ம்நரஞும் வஞ்சமிலார்க் கென்றும்
தரும் சிவந்த தாமரையாள் தாண். (51)

பாடுபட்டுப் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மாணிடரே கேளுங்கள்—சூடுவிட்டிங்
காவிதான் போயின பின்யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம். (52)

வேதாளம் சேருமே வெள்ளௌருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே—மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. (53)

நீரில்லா நெற் றிபாழ் நெய்யில்லா உண்டி பாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ்—மாறில்
உடற்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி, இல்லா மனை. (54)

ஆன முதலில் அதிகம் சௌவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப்—போன்திசை
எல்லார்க்குங் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

மானம், குடிப்பிறப்பு, கல்வி, அறிவு, ஈகைக்குணம், உணர்வு, நெறி, உயர்ச்சி, முயற்சி, இச்சை ஆகிய அனைத்தும் இந்தப் பாழான உடம்பில் பசி வந்தவுடன், சில மக்களிடம் பறந்தோடிப் போய்விடுகிறது. (56)

நாம் ஒன்றை நினைத்துச் செய்தால், அது தவறி வேறொன்றாக முடிகிறது. அன்றி, அதுவே ஒருக்கால் நிறைவேறி விடுகிறது. நாம் நினையாத ஒன்று சிலபொழுது நம் முன்னே வந்து நிற்கிறது. என்னிப் பாரிக்கும் பொழுது இவை யாவும் இறைவனுடைய செயலாகவே தோன்றுகிறது. (57)

உண்பது உழக்கு அரிசியும், உடுப்பது நான்கு முழுத் துணியும்தான். ஆனாலும், மனிதன் எண்ணுவதோ என்பது கோடி நினைவுகள். எவ்வளவுதான் விழிப்பாகப் பாதுகாத்து வந்தாலும், உடைந்துபோகிற மன்கலத்தைப் போன்ற இவ் வுடம்பைப் பெற்று வாழும் வாழ்க்கை சாகும்வரை துன்பம் உடையதாகவே இருக்கும். (58)

மரம் பழுத்துவிட்டால் எவரும் அழைக்காமலேயே வெளவால்கள் மரத்தைச் சூழ்ந்து கொள்ளும். கன்றை சந்த பசுவானது சிறிதும் ஒளிக்காமல் பாலைப் பொழிந்து தருவதுபோல, தம்மிடத்துள்ள பொருளை ஒளிக்காது வழங்கும் வள்ளன்மையுள்ள மக்களை உலகினர் யாவரும் உறவினராகவே கொள்வார். (59)

தினை விதைத்தவன் தினையறுப்பான். வினை விதைத்தவன் வினையறுப்பான். அவனவன் செல்லும் வழி யிலும், செய்த செயலிலும் வருகிற பலன்களை அவனவனே அடைந்து தீரவேண்டும். இதற்காகப் பிறர் என்ன செய்ய இயலும்? ஊரே கூடினும் ஒன்றுஞ் செய்ய இயலாது. (60)

மாரனம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை—தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம். (56)

ஓன்றை நினைக்கின் அதுவொழிந்திட்டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்—ஓன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாரும் ஈசன் செயல். (57)

உண்பது நாழி உடுப்பது நான்குமுழும்
எண்பது கோடிநினைந் தெண்ணுவன்—
கண்புதைத்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்தனையும் சஞ்சலமே தான். (58)

மரம்பழுத்தரால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கிள்ளை—சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவா தளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். (59)

தாந்தரமுன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மறரயோன் பொறிவழியே—வேந்தே
ஓமத்தாரை என் செயலாம் ஊரெல்லாம் ஓன்றா
வெறுத்தாலும் பேரமோ விதி. (60)

இழுக்குள்ள பாட்டைவிட இசை மட்டும் நல்லது. உயரி குலம் பேசவதைவிட ஒழுக்கமே நல்லது. குற்றமுள்ள வீரச் செயலைவிடக் கொடுநோய் நல்லது. பழிக்கு அஞ்சாத மனளவியோடு வாழ்வதைவிடத் தனித்திருந்து சாவது நல்லது. (61)

செல்வம் நிலைபெற்றதல்ல. அது ஆறு இடுகின்ற மேடும், மடுவும்போல அடிக்கடி மாறும் தன்மையுடையது. சோறும், நீரும் இரப்பவரிக் கீழும் உள்ளத்தைப் பெறுவது நல்லது; பெற்றால், அது என்றும் தாழாமல் உயர்ந்து நிற்கும். (62)

யானையின் உடலிலே பாய்கின்ற அம்பினால் பஞ்சக் குவியிலிலே பாயமுடியாது. அதுபோலக் கடுஞ்சொற் களானது இனிய சொற்களை வெல்லாது. ஆனால், இனிமையான சொற்கள் கடுமையான சொற்களை வென்றுவிடும். ஆம். இரும்பினாற் செய்த கடப்பாரைக்குப் பிளவுபடாத கருங்கற் பாறை, பசுமரத்தின் வேருக்குப் பிளவுபட்டுவிடும். (63)

கல்வியறிவு இல்லாவிடினும் பொருள் மிகுந்துவிடுமானால், பலரும் அவனிடம் சேரிந்து போற்றிப் புகழ்ந்து கொண்டிருப்பர். பொருள் இழந்த ஒருவணக் கட்டிய மனளவியும் விரும்பாள். பெற்ற தாயுங்கூடப் பொருட் படுத்த மாட்டாள். அவன் வாய்ச் சொல் எவரிடமும் செல்லுபடி யாவதில்லை. (64)

ஆல மரமும், அத்தி மரமும் பூக்காமலே காய்ப்பது போல, ஏவாமலே அறிந்து செய்யும் மக்களும் சிலர் இருக்கின்றனர். நன்றாக உழுது எருவிட்டு விடத்ததாலும் முளைக்காத சில விடைகளைப் போல, இடித்திடித்துச் சொல்லி உணர்த்தினாலும் உணராத மக்களும் சிலர் இருக்கின்றனர். (65)

இமுக்குடைய பாட்டிற் கிசைநன்று சால
ஒமுக்கம் உயர்குலத்தின் நன்று—வமுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தரரத்தின் நன்று தனி. (61)

ஆறிடு மேடும் மடுவும்போல் ஆஞ்செஸ்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்—சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமொமே சார்பரக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. (62)

வெட்டெனவே மெத்தனவை வெல்லாவரம்
வேழத்தில்
பாட்டிருவும் கோல்பஞ்சிற் பாயாது—நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். (63)

கல்லானே ஆணாலும் கைப்பொருளான்
றுண்டாரயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர்—இல்லாண
இல்லாரும் வேண்டாள் மற் றின்றெடுத்த தாய்
வேண்டாள்
செல்லா தவன் வாயிற் சொல். (64)

பூவரதே காய்க்கும் மரமுமுள மக்களுரும்
ஏவாதே றின்றுணர்வார் தாமுளரே—தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்
குரைத் தாலுந் தோன்றா துணர்வு. (65)

முத்துச் சிப்பி கருக்கொள்ளும்பொழுதே அழியத் தொடங்குகிறது. மூங்கில் முத்தை விளைக்கும் பொழுதே அழியத் தொடங்குகிறது. வாழை மரம் குலையை ஈறும் பொழுதே அழியத் தொடங்குகிறது. அயல்மாதர்மீது மனம் வைக்கும் பொழுதே மக்களின் கல்வி, அறீவு, பொருள், மாணம், மரியாதை ஆகிய அனைத்தும் அழியத் தொடங்கி விடுகிறது. (66)

‘ஊழ்வினையை வெல்வதற்கு வேதமுதலான நூல்களில் வழி ஒன்றும் காணப்படவில்லையே’ என நெஞ்சே நீ கவலைப்படவேண்டாம். ஏனெனில், உயர்ந்த நெறியில் நிமிர்ந்து நடப்பவர் சிறந்த பலனை விரைந்து பெறுவர். அவரை ஊழ்வினை எதுவும் செய்துவிடாது. (67)

நான்கீல் புல்லை அறுத்தவர்கள் நான்ற புல்லைக் கொண்டே அதைக் கட்டுவரி. அது புல் என்றும், கயிறு என்றும் தோன்றாமல் இரண்டற ஒன்றாகவே தோன்றும். அதுபோல, மக்களும் பிறவியால் உயர்வு தாழ்வு கருதாமல் மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து வாழ்ந்தாக வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்களால் இறைவனைச் சேரவும் இயலாது. (68)

முப்பது ஆண்டுகளாகியும் ஒருவனுக்கு அவன் கற்ற கல்வியின்படி நடந்தொழுக முடியாதிருக்குமானால், அவன் கற்ற கல்வியால் அவன் பெற்ற பயன் என்ன? அவனால் பிறருக்கும் பயன் என்ன? ஒன்றுமிராது என்பது மட்டுமல்ல; அவன் மூப்பிலும் பயன் பெற்றமுடியாது. (69)

திருக்குறளும், திருமறை முடிவும், தேவாரமும், திருக் கோவையும், திருவாசகமும், திருமூலர் திருமந்திரமும் ஆகிய நூல்கள் மக்கள் நன்னெறியில் நடந்து இறைவனைச் சேர வேண்டும் என்ற ஒரே வாசகத்தைக் கூறுவன் என்று உணர வேண்டும். (70)

நன்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் கரிலத்தில்
கொண்ட கருவழிக்குங் கொள்கைபோல்
ஒன்டெராடி
போதம் தனம் கல்வி பொன்றவருங் காலத்தே
மாதர்மேல் வைப்பார் மனம். (66)

வினைப்பயண வெல்வதற்கு வேதம் முதலர்
எனைத்தாய நூலகத்தும் இல்லை—நினைப்பதெனக்
கண்ணறுவு தல்லால் கவலைபடேல் நெஞ்சே மெய்
வின்ணறுவர்க் கில்லை விதி. (67)

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தரனென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே—நின்ற நிலை
தானதரிம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். (68)

மூப்பதரம் ஆண்டளவில் முன்றற் றெரருபொருளைத்
துப்பாமல் தன்னுட் பெறானாயின்—செப்பும்
கலையாலே யாகுமாம் காரிகையார் தங்கள்
முலையாலே மாகுமாம் மூப்பு. (69)

தேவர்குறஞம் திருநான் மறைமுடிவும்
முவர்தமிழும் முனிமொழியும்—கேரவை
திருவர்ச்சகமும் திருமூலர் சொல்லும்
ஓரு வாசகமென் ருணர். (70)

நற்குணம் படைத்த மக்கள், தமிழைப் புகழாதவர் கருக்கும்கூடத் தம்மாலியன்ற அளவு பொருள்களை வலியக் கென்று கொடுத்து உதவுவார்கள். நாக்குத் தன்னைப் புகழ்ந்து பேசும் என எண்ணியாகையானது இனிய உணவுகளை வாய்க்கு வலியக் கொண்டுபோய்க் கொடுக்கிறது? இல்லை; அதன் இயல்பு அது. (71)

பெரும்பாலான மக்களிடத்தில் ஏதாவது உதவி பெற வேண்டுமானால், அதற்குச் சிலருடைய துணை தேவையாக இருக்கிறது. இது உலக இயல்பு போலும்! பசுவின் பாலைச் கறப்பதற்குக்கூட கன்றின் உதவி தேவைப்படுகிறது அல்லவா? (72)

பிறருக்கு உதவ விரும்பாத மக்களின் செலவும் அவருக்குப் பின் வேறொருவரால் பிறருக்குப் பயன்படும். அப்போது வழங்குபவருடைய செல்வமாக அது கருதப் படுமே தவிர, வைத்துவிட்டுப்போன கஞ்சனுடைய செல்வமாக அது கருதப்படுவதில்லை. மேசங்கள் கடல் நீரைத் தான் கொண்டுவந்து பொழிகின்றன. எனினும் மக்கள் அதை மழைந்திருக்கிறார்களேயன்றிக் கடல் நீர் எனக் கருதுவதில்லை. (73)

நெருங்கிய நண்பரிகளாயிருந்த இருவர், பின் மனம் மாறுபட்டு, பிறகு ஒருகாலத்தில் மறுபடியும் கூடினாலும் அவரிகளின் நட்பு முன்போல வலுப்பெறுவதில்லை. நெல்லிலே உள்ள உயிசிறிது நேரம் விலகியிருந்து மீண்டும் நெல்லோடு போய்ச் சேக்ந்தாலும், அதனிடத்தில் முன்பு இருந்த உறுதிப்பாட்டைக் காண முடிவதில்லை. (74)

கணவனும், மனைவியும் ஓத்த கருத்துடன் ஒரு செய் கையை ஒரே நோக்குடன் செய்தாக வேண்டும். கண்கள் தனித்தனியே இரண்டாக இருந்தாலும், அவை ஒரு பொருளை ஒரே நோக்குடன் பாரிப்பதை எண்ணிப் பாரிக்க வேண்டும். மாறுபட்ட கண்களுக்கு மாறுபட்டுத் தோன்றுவதுபோல மாறுபட்ட மனை வாழ்வும் வேறுபட்டுப் போய் விடும். (75)

என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பெர்ருள்கொடுப்பார் தீதற் றோர்—துன்று
பூவிற் பெர்விகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து. (71)

சுவை

தங்கட் குதவிலர்கைத் தாமெரன்று கொள்ளினவர்
தங்கட் குரியவரால் தாங்கொள்க—தங்கநெடும்
குன் றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால்
கன் றினால் கொள்ப கறந்து. (72)

பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செலவும் வேறு
பிறர்க்குதவி யாக்குபவர் யேறாம்—பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல் முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. (73)

நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நேர்க்கிண் அவர்பெருமை நொய்தாகும்
—பூக்குழலாய்
நெல்வின் உமிசிறிது நீங்கிப் பழமைபேரல்
புல்லினும் திண்மை நிலை போம். (74)

காதல் மனையாளும் காதலனும் மாறின் றித்
தீதில் ஒருகருமம் செய்பவே—ஓதுகலை
எண்ணிரண்டும் ஓன்றுமதி என்முகத்தாய்
நோக்குமால்
கண்ணிரண்டும் ஓன்றையே காண். / 75 /

உள்ளங் கொதித்துக் கிளம்புகின்ற கோபத்தை அடக்கும் சூணமே குணங்கள் எல்லாவற்றிலும் சிறந்த குணமாகும். மக்களின் செயலும் அத்தகையதே. வெள்ளத்தை அணை கட்டித் தடுத்து நிறுத்துவது அரிதா? உள்ள கரையைப் பெயரித்து விடுவது அரிதா? என்பதை எண்ணிப் பார்ப்பது நல்லது. (76)

உண்மையை உணரமுடியாமற் செய்கின்ற ஐம்புலஸ் கரும், அறிவுற்ற மக்களை ஆட்டிவைக்குமேயன்றி அறிவுடைய மக்களை ஒன்றும் செய்வதில்லை. சூறாவளிக் காற்றாக இருந்தாலும், அது சிறு துரும்புகளைச் சுழற்று மேயன்றிக் கற்றுான்களைச் சுழற்ற முடிவதில்லை. (77)

எத்தனையோ ஓட்டைகள் உள்ள உடம்பிலிருந்து உயிர் ஓடிவிடுவது வியப்பன்று. ஓடாமல் பல ஆண்டுகள் தங்கியிருப்பதுதான் வியப்பு! ஓட்டையுள்ள குடத்திலிருக்கும் நீரி ஓடிவிடுவதில் என்ன வியப்பு! ஓடாமல் இருப்பதுதான் வியப்பு! (78)

அன்பு கனியும் உள்ளத்தைப் பெறாத மக்கள், சிறந்த இடம், நிறைந்த பொருள், மிகுந்த ஆட்கள், உயர்ந்த வாகனம் ஆகியவைகளைப் பெற்றிருந்தாலும், அவைகளால் அவருக்கு என்ன பயன்? மொழியிலார்க்கு முதுநாலும், விழியிலார்க்கு விளக்கும் என்ன பயனைத் தரப்போகின்றன! (79)

கல்வியிற் சிறந்த பெரியோர் தமது உயர்வைத் தாமே மதித்துக் கொள்வதில்லை; தம்மிலும் தாழ்ந்தவரிடமும் சென்று அவரது துண்பத்தைப் போக்கி வருவர். பரந்து விரிந்த கடலிலுள்ள நீரானது, மிகச்சிறிய உப்பங்கழிகளிலும் சென்று தங்கியிருந்து உதவிவருகிறது. (80)

உள்ளம் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க—வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு

(76)

பொய்ப்புலன்கள் ஐந்தும் நோய் புல்லியர்பா
லன்றியே
மெய்ப்புவர் தம்பால் விளையாரவாம்—துப்பிள்
சுழற்றுங்கொல் கற்றூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு

(77)

வருந்தும் உயிர் ஒன்யான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை—திருந்திழாய்
சிதநீர் பொள்ளற் சிறுகுடத்து நில்லாது
வீதலேர் நிற்றல் வியப்பு.

(78)

இல்லானுக் கன்பிங் கிடம்பொருள் ஏவல்மற்
றெல்லாம் இருந்துமவற் கென்செய்யும்—நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநால் தெரியும்
விழியிலார்க் கேது விளக்கு.

(79)

தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயரிந்
தோரி
தம்மை மதியார் தமையடைந்தோர்—தம்மின்
இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல்.

(80)

என் தந்தை இரப்பவர்க்கீந்து வறுமையடைந்தான் எனக்கூறி அவன் பிள்ளைகள் ஈகைக் குணத்தைக் கைவிடுவ தில்லை. செழித்து வளர்ந்து நின்ற வாழை மரமானது காயும், கனியும் ஈந்ததினாலேயே அழிந்துபோயிற்று என்பதை அறிந்தும், அதனடியில் தோன்றிய கன்றும் அவ்வாறு காயும், கனியும் கொடுக்க மறுப்பதுமில்லை; மறப்பதுமில்லை.

(81)

இனிய சொற்களால்தான் மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகிறாரிகள்; கடுஞ் சொற்களைக் கேட்டு எவரும் மகிழ்ச்சியடைவதில்லை. அனல் கக்கும் சூரியனுடைய ஓளியைக் கண்டு கடல் பொங்கி எழுவதில்லை; சூரிரிச்சி யுள்ள சந்திரனுடைய ஓளியைக் கண்டுதான் கடல் பொங்கி எழுகிறது,

(82)

நல்லொழுக்கமுள்ள அறிஞரிகளின் வரவைக்கண்டு நன் மக்கள் மனமகிழ்ச்சியை அடைகின்றனர். தீயவர்களின் வரவைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இனிய கனிகளைக் கொடுக்கின்ற மாமரமானது, தென்றல் காற்றின் வருகை யைக் கண்டு இளந்தளிர்களை விட்டுச் செழித்து நிற்கிறது. ஆனால், அதே மதம் ஆடிக்காற்றின் வருகையால் ஆடி அசைந்து, இலைகளை உதிர்த்து வாடி, வதங்கி நிற்கிறது.

(83)

சிறந்த மக்கள் பிறருக்கு வந்த துன்பங்களைத் தமக்கு வந்ததாகவே கருதி, மனமிளகி உருகி வருந்தும் சிறந்த உறுப்புக்களான கண்கள் தமக்கு ஒரு துன்பமும் நேராத போதும், பிற உறுப்புக்கள் துன்பமடைவதைக் கண்டு வருந்திக் கலங்கி அழுவதைக் காண்கிறோம்.

(84)

பிறப்பைக் கொண்டு உயர்வு தாழ்வு கற்பிப்பது பெருந் தவறு. குணத்தைக் கொண்டு கூறுவதே சிறப்புடையதாக விருக்கும். மணியைப் பாம்பினிடத்துத் தோன்றியது என்பதற்காக வெறுப்பவரும், நஞ்ச பாற்கடலில் தோன்றியது என்பதற்காகக் குடிப்பவரும் இங்கில்லை.

(85)

எந்தைநல் கூரிந்தரான் இரப்பாரிக்கீந் தென்றவன்
மைந்தர்தம் ஈகை மறுப்பரோ—யைந்தொட இ
நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ்க்
கண்றும் உதவும் கனி.

(81)

இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே—பொன்செய்
ததிர் வளையாய் பொங்கா தழற்கதிரால்
கதிர்வரவால் பொங்கும் கடல்.

தன்னெணி

(82)

நல்லோர் வரவான் நகைமுகங்கொண் டின்புறீஇ
அல்லோர் வரவான் அமுங்குவார்—வல்லோர்
திருந்தும் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்தும் கழல்கால் வர.

(83)

பெரியவரிதம் நோய்யோல் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவர் என்க—தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்து பிறவறுப்பைச்
கண்டு கலுழுமே கண்.

(84)

ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கெரள் உயர்விழிவு வேண்டற்க—நீக்கு
பவரார் அரவின் பருமணிகண் டென்றும்
கவரார் கடலின் கடு.

(85)

இல்லறத்தை வெறுத்துத் துறவு பூணத் துணிவு கொண்டிருக்கும் எவனும், பெண் மக்களோடு அடிக்கடி பேசும் பழக்கம் வைத்திருந்தால் அவனது உறுதி தளர்ந்துபோய் விடும். கருங்கல்லாக இருந்தாலும், அதில் ஏறும்பு ஊரிந்து கொண்டேயிருந்தால் அதில் குழி விழுந்துவிடுவது இயல்பேயாம். (86)

நற்குணம் படைத்த மக்களிற் சிலரிகூடக் கீழ்மக்களோடு தொடர்புகொண்டு கீழாண் சொற்களைப் பேசிவருகின்றனர். இது வியப்பிற்குரியது. நன்றாகப் பழுத்த கனிகளுடைய சோலையிற் புகுந்த காகம், அவற்றை உண்ணாமல் வேப்பங்களிகளையே விரும்பி உண்ணுகிறது. (87)

கல்வி அறிவு இல்லாத மக்களோடு சேர்ந்தால் கற்று உணர்ந்த நல்லறிஞரிகளுடைய பெருமையும் குறைந்து காணப்படும்.. கனமான இரும்புத்துண்டுகூடத் தெப்பத்தைச் சேர்ந்துவிட்டால் அதன் எடை குறைந்து மிதக்கத் தொடங்கி விடும். (88)

வலுவிழந்த மக்களுக்கு வலிமையுள்ள மக்கள்தாம் மிகவும் வருந்தி உழைத்து உதவி வருவார். அதற்காக அவர் களிடம் கைம்மாறு எதுவும் எதிர்பார்க்கவில்லை. வாயிலுள்ள பற்கள் கைம்மாறு கருதியா எளிய நாவிற்குக் கடின உணவை மென்று கொடுத்து உதவிவருகின்றன? (89)

நல்லறிஞரிகள் கோபித்துப் பேசினாலும், வருகிற மக்களுக்கு ஏதாவது கொடுத்து அனுப்புவார். கீழ்மக்கள் இனிய சொற்களை மனங்கணிந்து பேசினாலும், எவரிக்கும் எதுவும் வழங்குவதில்லை. வாழை பழுக்காமல் காயாக இருந்தாலும் பயன்படும்; எட்டிப் பழுத்தாலும் எதற்குப் பயன்படும்? (90)

பகர்ச்சி மடவார் பயிலநோன் பாற்றல்
 திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம்—நெகிழ்ச்சி
 பெறும்பூரிக் கின்ற முலைப் பேதாய் பலகாரல்
 எறும்பூரக் கற்குழியுமே. (86)

உண்டு குணமிங் கொருவரிக் கெனினுங்கீழ்
 கொண்டு புகல்வதவர் குற்றமே—வண்டுமலர்க்
 சேக்கை விருப்புஞ் செழும்பொழில்வாய்
 வேம்பன்றோ
 காக்கை விரும்பும் கணி. (87)

கல்லா அறிவின் கயவர்பால் கற்றுணர்ந்த
 நல்லார் தமது கனம் நண்ணாரே—வில்லார்
 கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம்
 புணையிற் புகுமொன் பெர்ருள் (88)

கைம்மா றுகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
 தம்மால் இயலுதலி தாம்செய்வர்—அம்மா
 முளைக்கும் எயிறு முதிர் சுவைநா விற்கு
 விளைக்கும் வலியனதாம் மென்று. (89)

முனிவினும் நல்குவரி முதறிஞர், உள்ளக்
 கணிவினும் நல்கார் கயவரி—நனி விளைவில்
 காயினும் ஆகும் கதவிதான் எட்டியழுத்
 தாயினும் ஆமோ அறை. (90)

நல்ல வழியில் பொருளைத் தேடிய மக்கள், சாவு தம்மை வந்து தழுவுமுன்னே அறச்செயல்களைச் செய்து மகிழ்ச்சி யடைவர். அது வந்துவிட்டால் என்ன செய்ய முடியும், வெள்ளம் வருமுன்னே அணைகட்டி வைக்கமுடியாத மக்களால் வெள்ளம் வந்தபின்பு என்ன செய்ய இயலும்! (91)

பெருந்துன்பம் பிறரைத் தாக்கப் போவதாக அறிஞர்கள் அறிந்தால், அவற்றை விரைந்து சென்று தாமே தாங்கி அவர்களைக் காப்பாற்றுவர். உடம்பிலுள்ள பிற உறுப்பு களைத் தடியோ, கத்தியோ. ஈட்டியோ தாக்க வந்தால்! கையானது விரைந்து சென்று அவற்றைத் தானே தாங்கி அவைகளைக் காப்பாற்ற முயலுகிறது. (92)

உயரிந்த நூல்களை ஆராய்ந்து அறியும் ஆற்றலும் அறிவும் பெறாதவரிகள் அறச்செயல்களை மிகுதியாகச் செய்துவந்தாலும், அவைகளால் அவர் பயன் பெறார். வெறும் பாய்ந்த மரத்தினால் செய்யப்பெற்ற கதவுகளாயிருப்பினும் தாழ்ப்பாள் ஒன்று இல்லையாயின் அதற்குக் காக்கும் வளிமை சிறிதும் இராது. (93)

தம்மைப் பிறரி தூற்றாமல் போற்றிக்கொண்டிருக்க வேண்டுமென இழிந்த மக்கள் விரும்பி முயலுவர். நல்லறி ஞரிகள் இத்தகைய செயல்களை ஒருபோதும் விரும்புவதில்லை. ஆறு, குளம், ஏரி முதலியவைகளுக்குக் கரைகள் தேவைப்படுகின்றன. கடலுக்கு ஏது கரை! (94)

தம்மீது சாட்டப்படுகின்ற பழிகளைக் கண்டு அறிவுடைய மக்கள் அஞ்சவரி. அறிவற்ற மக்கள் சிறிதும் பழிபாவங்களுக்கு அஞ்சவதில்லை. ஒளிபெற்ற நல்ல கண்களே இருளைக் கண்டு அஞ்சகின்றன. குருட்டுக்கண் ஏன் அஞ்சம்? (95)

கொள்ளுங் கொடுங்கூற் றம் கொல்வான்
குறுகுதன்முன்
உள்ளங் கணிந்தறஞ்செய் துப்கவே—வெள்ளாம்
வருவதற்கு முன்னர் அணைகோவி வையார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு, (91)

பேரறிஞர் தாக்கும் பிறர் துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார்—நெரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன் கோ லட்டன்மேல்
கைசென்று தாங்கும் கடிது. (92)

பன்னும் பனுவற் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே—நன்னு தால்
காழோன் றயர் திண் கதவு வலியுடைத்தோ
தாழோன் றிலாதாயின் தான். (93)

எள்ளா திருப்ப இழிஞர் போற் றற்குரியர்
விள்ளா அறிஞரது வேண்டாரே—தள்ளாக்
கரைக்காப் புளது நீர் கட்டு சூம் அன்றிக்
கரைகாப் புளதோ கடல். (94)

அறிவுடையார் அன்றி அது பெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும்—பிறைநுதால்
வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண்ணஞ்ச மேர இருளைக் கண்டு. (95)

கற்றறிந்த அறிஞர் பெருமக்களை மேஜைக்களே மதிப்பரி. கீழ்மக்கள் அவ்வாறு அவசரைப் போற்றி மதிப்ப தில்லை. புளிச்சோறு வாழைய்யழத்தை வெறுத்து ஒதுக்கு கிறது. பாற்சோறோ விரும்பி வரவேற்கிறது. (96)

பிறருக்கு உதவுகிற நன்மக்கள் கெட்டுப் போயிருப்ப தைக் கண்டால் எவரும் இனி உதவி செய்வரி. கேடு விளைவிக்கும் மக்கள் வாடி வருந்துவதைக் கண்டால் எவரும் என் செய்வரி? நெற்பயிர் வாடுவதைக் கண்டால் நீரி இறைப்பரி. முடசெடி வாடுவதைக் கண்டால் எவரும் என் செய்வரி. (97)

நல்லவரிகளோடு கொள்ளும் நட்பு நாள்தோறும் வளரிந்து நன்மை பயக்கிறது. அல்லாதவரிகளோடு கொண்ட நட்பு அவ்வாறு ஆவதில்லை. நல்ல பிஞ்சகள் நாள்தோறும் மற்றிக் கனியாகிப் பாஸ்படுகிறது. வெம்பிய பிஞ்ச கனியாகிப் பயன்படுவதில்லை. (98)

தீய குணமுள்ள மக்கள் இருவர் தம்முள் அதிகமாக நட்பு கொண்டிருந்தாலும், அவர்களுக்குள் நட்பு தொடங்கிய நாளிலிருந்தே தீமையும் தொடங்கி வளரிந்து வரும். பூக்களானது செடியிலும் கொடியிலும் பூத்தாலும் அது பூக்கும் நாளிலிருந்தே மணம்வீசத் தொடங்கிவிடுகிறது. (99)

பொன்னும், மணியும் பூண்டுள்ள மன்னர்கள் கல்வி யிலும். அறிவிலும் சிறந்த அறிஞரிகளோடு ஒப்பாவதில்லை. காது, முக்கு, கழுத்து, கைவிரல்கள் எவ்வளவுதான் நன்கை அணிந்து இருந்தாலும், அது அணியாத கண்ணுக்கு ஒப்பாவதில்லை. (100)

கற்ற அறிவினரைக் காமுறுவர் மேண்மக்கள்
மற்றையரிதாம் என்றும் மதியாரே—வெற்றிநடும்
வேல்வேண்டும் வரள்விழியாய் வேண்டா புளிங்காடி
பால்வேண்டும் வரழைப் பழம். (96)

தக்காரிக்கே ஈவர் தகாரிக்களிப்பார் இல்லென்று
மிக்காரிக் குதவார் விழுமியோர்—எக்காலும்
நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக் கிறைப்பயரோ போய். (97)

நல்லரர் செயுங்கேண்மை நாடோறும் நன்றாகும்.
அல்லரர் செயுங்கேண்மை ஆகாதே—நல்லரய்கேள்
கய்யமுற் றின் தின்தீங் கனியரம் இளந்தளிர்நாள்
பேரய்முற் றின் என்னாகிப் போம். (98)

கற்ற நியரர் செய்யுங் கடுநட்பும் தாங்கடி,
உற்றுழியும் தீமைநிகழ் வள்ளதே—பொற்றொடுஇ
சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த
அன்றே மணமுடைய தாம். (99)

பொன்னணியும் வேந்தர் புணையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம் மற்றொவ்வார்—
மின்னுமணி
பூணும் பிறவுறுப்புப் பொன்னே அது புணையாக்
காணுங்கண் ஒக்குமேர் காண். (100)

முற்றும்

முத்தமிழ்க் காவலரி
 கி. ஆ. பெ. விசுவநாதம்
 நூல்கள்

மும்மணிகள்
 நான்மணிகள்
 ஜிந்து செல்வங்கள்
 ஆறு செல்வங்கள்
 எண்ணக் குவியல்
 அறிவுக்கு உணவு
 தமிழ் மருந்துகள்
 வள்ளுவர் உள்ளம்
 திருக்குறள் புதைபொருள் ।
 திருக்குறள் புதைபொருள் ॥
 வள்ளுவரும் குறளும்
 திருக்குறள் கட்டுரைகள்
 வாணோலியிலே
 தமிழ்ச் செல்வம்
 தமிழின் சிறப்பு
 நபிகள் நாயகம்
 திருச்சி விசுவநாதம்
 எனது நன்பார்கள்
 மணமக்களுக்கு
 இளங்கோவும் சிலம்பும்
 திருக்குறளில் செயல்திறன்
 அறிவுக் கதைகள் 90
 நல்வாழ்வுக்கு வழி

பாரி நிலையம்

184, பிராட்வே, சென்னை - 600 108.

முத்துமிழ்க் காவலர்
கி. ஆ. பெ. விசுவநாதம் நூல்கள்

| | | |
|---|-----------|-----|
| தமிழ்ச் செல்வம் | ... | ... |
| தமிழின் சிறப்பு | ... | ... |
| அறிவுக் கடைகள் தொண்ணூறு | ... | ... |
| எனது நண்பர்கள் | ... | ... |
| வள்ளுவரும் குறளும் | ... | ... |
| வள்ளுவர் உள்ளம் | ... | ... |
| திருக்குறள் கட்டுரைகள் | ... | ... |
| திருக்குறளில் செயல்திறன் | ... | ... |
| திருக்குறள் புதைபொருள் (முதற் பகுதி) | ... | ... |
| திருக்குறள் புதைபொருள் (இரண்டாம் பகுதி) | ... | ... |
| மும்மணிகள் | ... | ... |
| நான்மணிகள் | ... | ... |
| ஐந்து செல்வங்கள் | ... | ... |
| ஆறு செல்வங்கள் | ... | ... |
| அறிவுக்கு உணவு | ... | ... |
| தமிழ் மருந்துகள் | ... | ... |
| மணமக்களுக்கு | ... | ... |
| இளங்கோவும் சிலம்பும் | ... | ... |
| நல்வாழ்வுக்கு வழி | ... | ... |
| எண்ணக்குவியல் | ... | ... |
| வள்ளலாரும் அருட்பாவும் | ... | ... |
| வாணையிலே | (அச்சில்) | ... |
| மாணவர்களுக்கு | ... | ... |
| திருச்சி விசுவநாதம் வரலாறு | ... | ... |
| (மா. ச. சம்பந்தம்) | ... | ... |

பாரி நிலையம்

184, பிராட்வே, சென்னை-600 108